



நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை குற்றத் தடுப்புத் தொடர்கள்

## இணையத்தில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்

பெரும்பாலான மக்கள் வாழ்க்கையில் கைத்தொலைபேசிகள், வரைப்பட்டிகை (tablet) மற்றும் தனிக்கணினிகளின் அன்றாடப் பயன்பாடு இப்போது சாதாரணமாக ஆகி விட்டது. வியாபாரத்துக்காகவும், நிதி பரிமாற்றங்களுக்காகவும் மற்றும் தற்போது நாம் இன்னும் அதிகமாக சார்ந்திருக்கும் பண்பயன்பாட்டுச் சேமிப்பு கருவிகளாகவும், குரல்வழி மற்றும் கண்வழித் தொடர்புக்கு நாம் இத்தகைய கருவிகளைப் பயன்படுத்துகிறோம்.

இத்தகைய கருவிகள் பல வழிகளில் இலக்காகக் கூடிய முக்கிய தகவல்களைக் கொண்டுள்ளன. அவற்றில் பின்வருபவை அடங்கும்: மோசடி மின்னஞ்சல்கள், சேவை வழங்குநரின் போலி பிரதிநிதித்துவம், பற்றாக்குறை மென்பொருள் பாதுகாப்பு அல்லது கடவுச்சொல் பாதுகாப்பு.

இவைதாம் உங்களது மற்றும் உங்கள் குடும்பத்தினரின் தனிப்பட்ட விவரங்களைப் பெறுவதற்குக் குற்றவாளிகளால் பயன்படுத்தப்படும் வழிமுறைகளில் சில. இவை உங்கள் அடையாளத்திற்கு முன்னெடுத்துச் செல்லக்கூடியவையாகும். இந்த வகையான குற்றத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் வகையில் நாம் எல்லாம் பின்பற்றக்கூடிய சில எளிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

### உங்கள் கடவுச் சொல்லைப் பாதுகாக்கவும்

- உங்கள் அனைத்து கருவிகளுக்கும் அல்லது அமைப்புகளுக்குள்ளே செல்வதற்கும் ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டாம்.
- உங்களுடன் எளிதாகச் சம்பந்தப்படுத்தும் பெயர்கள் அல்லது சொற்களைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் கடவுச்சொல்லில் (எ.கா: குடும்பம், செல்லப்பிராணி அல்லது பள்ளியின் பெயர்கள்).
- உங்கள் கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றவும்.
- உங்கள் கடவுச்சொல்லை யாரிடமும் கொடுக்க வேண்டாம்.

### உங்கள் கணினி அல்லது கைப்பேசிக் கருவிகளைப் பாதுகாத்துக் கொள்ளவும்

- உங்களது எல்லா கணினிகளிலும், கைப்பேசிக் கருவிகளிலும் நம்பிக்கையான வைரஸ் தடுப்பு பாதுகாப்பை நிறுவுவும்.
- வைரஸ் தடுப்பு பாதுகாப்பைத் தொடர்ந்து புதிப்பிக்கவும்.
- தேவையற்ற செயலிகளைச் செயலிழக்கச் செய்யவும் - நீங்கள் பயன்படுத்தவில்லையென்றால் அதை நீக்கிவிடவும்.

### இணையத்தில் உங்கள் அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும்

- உங்கள் சொந்தத் தகவல்களை அல்லது உங்கள் கருவிகளை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்.
- உங்கள் கருவிகளைத் தொலைதூரத்திலிருந்து இயக்கும் அனுமதியை யாருக்கும் தர வேண்டாம்.
- உங்களுக்கு அறிமுகமில்லாதவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களை ஒருபோதும் தொட வேண்டாம்.
- ஓட்டுநர் உரிமம் பற்றிய விவரங்கள், பிறந்த தேதி போன்ற உங்கள் தனிப்பட்ட அல்லது நிதிநிலைத் தகவல்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

இணையவெளி (cyber) தொடர்பான குற்றத்தில் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நீங்கள் நம்பினால் - உடனடியாக அதைப் பற்றி [www.acorn.gov.au](http://www.acorn.gov.au) என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கவும்.

மேலதிகக் குற்றத் தடுப்புத் தகவல்களுக்கு [www.police.nsw.gov.au](http://www.police.nsw.gov.au) என்ற எங்களது இணையதளத்துக்குச் செல்லவும்.

மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்



Justice



**Triple Zero (000)**  
நெருக்கடியான அல்லது உயிருக்கு ஆபத்தான நிலைமையில்.



**Police Assistance Line (131 444)**  
நெருக்கடியில்லாத நேரங்களில்.



**Crime Stoppers (1800 333 000)**  
குற்றம் பற்றிய தகவல்களை வழங்க, இதில் பெயர் வெளியிடப்படமாட்டாது.